அவர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அவ் விதம் தெரிவித்த கருத்துக்கள் இந்த விதிமுறைகளுக்கு எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதனால் கமிஷனின் நடவடிக்கைகள் எந்த அளவு பாதிக்கும் என்பதைப்பற்றி நான் விவரத்திற்குள் போக விரும்பவில்லை. ஆகவே, முதலமைச்சர் அவர்கள் கூறிய கருத்துக்கள் விதிகளுக்கு முரணாக இருக்கிறது. இது சட்டமன்ற நடைமுறை விதிகளுக்குப் புறம்பாக இருக்கும் என்ற முறையில், இங்கு சொல்லப்பட்டிருப்பது முறை தானா என்பதைத் தான் நான் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு திரு. சாதிக் பாட்சா அவர்கள் நீண்ட நாள் உறுப்பினர். சட்டமன்ற விதிமுறைகளைப்பற்றியும், இங்கு கூறப்பட்ட சில கருத்துக்கள் பற்றியும், அரசியல் சட்ட விதிகளைப் பற்றியும் விளக்கமாக இவ் விதம் கூறும்போது, இதையெல்லாம் எழுத்து மூலமாக என்னிடம் முன்பு எழுதிக் கொடுத்துவிட்டு இதைப் பற்றி விவாதித்து இருக்கலாம். அப்படி எழுதிக் கொடுக்காமல் இதை எடுத்து ஒழுங்குப் பிரச்னையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இவற்றைப் பற்றி பரிசீலனை செய்து தான் பதில் சொல்ல முடியும். ஆகவே, இவற்றையெல்லாம் எழுத்து மூலமாகத் தந்தால் இதைப் பற்றிப் பரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(3) தகவல் கோரல்.

ஆபாசப் படங்கள் வெளியிடுவோர் மீது எடுக்கவிருக்கும் நடவடிக்கை பற்றிய செய்திக் குறிப்பு குறித்து.

திரு. மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பத்திரிகைகளுக்கெல்லாம் அரசாங்கத்தின் சார்பாக திடீரென்று ஓர் உத்தரவு சென்றிருப்பதாக ஏடுகளில் செய்தியைப் பார்த்தேன். வானொலியிலும் இச்செய்தி ஒலிபரப்பப்பட்டது. ஆபாசமான படங்களை வெளியிட்டால் பத்திரிகை ஆசிரியர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆபாசம் என்று எதை அளவிட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆபாசப் படங்கள், ஆபாசச் சித்திரங்கள் இவைகளைப்பற்றி ஏற்கனவே அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், இது பற்றி இந்த அவையிலும் மேலவையிலும் குறிப்பிடுகின்ற நேரத்தில், "இது அவரவர்களின் மன நிலையைப் பொறுத்தது என்றும், எந்த அளவுக்கு என்று அளவிட்டுக் கூற இயலாது" என்று அண்ணா அவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

இதற்கு இன்றைக்கும்கூட எந்த அளவுக்கு இருந்தால் ஆபாசம் என்று விளக்க முடியாத நிலைமை இருக்கிறது. அதற்கெல்லாம் விளக்கம் தரவில்லை. அப்படி விளக்கம் தரப்படாமல், பத்திரிகை களிலே ஆபாசப் படங்கள் வெளியிடக் கூடாது என்று சொல்லி, அப்படி வெளியிட்டால், அந்த பத்திரிகைகளின் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கிற அளவிற்கு ஒரு உத்தரவு சட்ட மன்றம் நடந்துகொண்டிருக்கும் போது போயிருப்பது, வேடிக்கை யாகக் கூட இருக்கிறது.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் அதற்கான சட்டத்தை இங்கே கொண்டு வர இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே இப்படி ஒரு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளுக்கு மாத்திரமல்ல, இன்னும் சாலைகளில் செல்லு கின்ற நேரத்தில் திரைப்பட விளம்பரங்கள் கூட, பத்திரிகைகளிலே வருவதைவிட அதிகமான மக்கள் பார்க்கின்ற வகையில் காட்சி யாக வைக்கப்படுகின்றது. இவைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்துமா என்று தெரியவில்லை. இதைப் பற்றிய விளக்கத்தை அமைச்சர் அவர்கள் மூலமாக அறிந்துகொள்ள விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : பேரவைத் தலைவர் அவர்களே, செய்தி-சுற்றுலாத் துறையிலே இந்த அறிவிப்பு வெளி யிடப்படவில்லை. பொது உள்துறை இதனை வெளியிட்டிருக்கும் என்று கருதுகிறேன். இந்த அறிவிப்பு ஏற்கெனவே இருக்கின்ற சட்டத்தின் விதியை யொட்டிய அறிவிப்பாக இருக்கிறதே தவிர, புதிய அறிவிப்பு எதுவும் அதிலே இருப்பதாகத் தெரியவில்லை. நடைமுறையை அறிவித்திருக்கிறார்கள். மேலும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னதைப் போல், முன்னாலே குழு அமைத்து எவை எவை ஆபாசம் என்று முடிவுகள் எடுத்திருக்கிறார்கள். அந்த முடிவுகளை அமல்படுத்துகின்ற அறிவிப் பாக இது இருக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(4) ஒத்திவைப்புத் தீர்மானம்.

(அ). சேலம் மத்திய சிறைச்சாலையில் ஒரு நக்சலைட் கைதியின் உண்ணாவிரதம் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : ‘‘சேலம் மத்திய சிறைச் சாலையில் நம்பியார் என்ற நக்சலைட், அரசியல் கைதிகள் அனை வரையும் உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலை சீர்திருத்தம் குறித்து அமைச்சர்கள் மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன், மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு ஆகியோர் கொடுத்த